



# PRIME FINANCE PLC

பெருநகர அலுவலகம்,  
**61, டி. எல். சேனாநாயக்க மாளிகை, கொடும்பு 08.**  
 தொலைபேசி: (+94) 112 679 280 - 82 / (+94) 112 679 285 - 87 /  
 (+94) 112 679 289 - 90 / (+94) 117 777 222  
 பக்ஸ்: (+94) 112 679 284  
 இ-மெயில்: info@primefinance.lk  
 வෙப: www.primedfinance.lk

## நிதியியல் அறிக்கைகள்

### விரிவான வருமான அறிக்கை

2019 மார்ச் 31இல் முடிவடைந்த ஆண்டிற்கானது

	2019 ரூபி. (கணக்காய்வு செய்யப்பட்டவை)	2018 ரூபி. (கணக்காய்வு செய்யப்பட்டவை)
வட்டி வருமானம்	947,181,264	445,450,360
வட்டிச் செலவினம்	(407,944,234)	(209,450,069)
நிகர வட்டி வருமானம்	539,237,030	236,000,292
கட்டணம் மற்றும் தரகுப் பண வருமானம்	21,704,289	12,419,392
நிகர கட்டிப்பண மற்றும் தரகு வருமானம்	21,704,289	12,419,392
வந்தக்கதிற் நிகர இலாபம் / (நட்டம்)	-	(70)
ஏனைய செயற்படு வருமானம் (தேறியது)	131,936,585	74,901,409
மொத்த செயற்படு வருமானம்	692,877,904	323,321,022
கூடு: பெறுமதி குறைப்பு மற்றும் ஏனைய நட்டங்கள்	(86,324,280)	(107,632,627)
தேறிய செயற்படு வருமானம்	606,553,624	215,688,395
செயற்படு செலவினம்		
சொத்துச் செலவினம்	(113,663,826)	(74,277,599)
ஆதனங்கள், இயந்திரசாதனங்கள், உபகரணங்களின் தேய்மானம்	(12,257,044)	(10,630,066)
அருவச் சொத்து பெறுமதி திரிப்பு	(650,160)	(1,105,957)
ஏனைய செயற்படு செலவினங்கள்	(151,730,945)	(93,526,927)
நிதிச் சேவைகளின் வர வரிக்கு முன்னரான இலாபம் / (இழப்பு)	328,251,649	36,147,846
தேசத்தின் கட்டியெழுப்பும் வரி மற்றும் கடன் திரிப்பளவு வரி	(56,214,302)	(9,024,259)
நிதிச் சேவைகள் மீதான பெறுமதி நேர்க்கப்பட்ட வரி		
தேசத்தின் கட்டியெழுப்பும் வரி மற்றும் கடன் திரிப்பளவு வரி		
இலாபம்/நட்டம்) செயற்பாடுகளின் வரிக்கு முந்திய இலாபம்	272,037,347	27,123,587
(ஏறுபடு) மீள்தல் - வருமானத்தின் மீதான வரி	(93,391,864)	(14,032,874)
ஆண்டுக்கான இலாபம்/நட்டம்	178,645,483	13,090,713
ஏனைய அனைத்துமுகப்புள்ள கட்டிய வருமானம் (செலவு)		
இலாபம்/நட்டமாக மீள வகையப்படுத்த தேவையில்லாத ஏனைய அனைத்துமுகப்புள்ள வருமானம்	488,185	45,025
மேற்கூறப்பட்ட திட்டத்தின் பிற்போட்டி வரி	(136,692)	-
ஆண்டுக்கான மொத்த அனைத்துமுகப்புள்ள கட்டிய வருமானம் (செலவு), தேறிய வரி	351,493	45,025
ஆண்டுக்கான மொத்த அனைத்துமுகப்புள்ள கட்டிய வருமானம் (செலவு)	178,996,976	13,135,738
இலாபம் மீது ஒரு சாதாரண பங்கிற்கான சம்பாத்தியம் (ரூப)	2.61	0.42

## நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கை

	2019 ரூபி. (கணக்காய்வு செய்யப்பட்டவை)	2018 ரூபி. (கணக்காய்வு செய்யப்பட்டவை)
சொத்துக்கள்		
கடன் தரகைக்கு சம்பாதிக்கப்படும் நிதியியல் சேவைகளை வழங்கும் கட்டுமான வலியுறுத்தல் நிதிச் சொத்துக்கள்	469,366,656	417,958,339
- கடன்கள் மற்றும் முன்பணங்கள்	-	152,081,166
கடன் திரிப்பளவு செலவுகளில் நிதிச் சொத்துக்கள்	3,418,267,118	2,184,713,733
- சேர் வேண்டிய குத்தகை வாடகை மற்றும்		
வாடகைக்கான வெளி பங்கு	886,748,708	496,020,155
கடன் திரிப்பளவு செலவுகளில் நிதி முதலீடுகள்	387,329,553	-
- பற்று மற்றும் ஏனைய சாதனங்கள்		
ஏனைய அனைத்துமுகப்புள்ள உள் கட்டிய வருமான அடிப்படையில் சாதாரண பெறுமதியில் மதிப்பீட்டில்		
நிதி முதலீடுகள்	56,300	-
நிதித்தகு முதலீடுகள் - விற்றுக்கொள்ளவை	-	56,300
நிதித்தகு முதலீடுகள் - முதிர்வுக்கொள்ளவை	-	122,468,456
ஏனைய நிதித்தகு சொத்துக்கள்	8,936,585	1,294,521
பிழைகள் - காணீ சொத்து இழப்பு	386,746,646	129,286,607
ஏனைய நிதிச்சொத்துக்கள் அல்லாதவை	11,938,288	11,415,435
முதலீடுச் சொத்து	105,439,534	105,439,534
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்	27,809,300	28,525,311
அருவச் சொத்துக்கள்	3,240,589	2,222,142
பிற்போட்டி வரிச் சொத்துக்கள்	-	19,913,154
மொத்த சொத்துக்கள்	5,705,879,277	3,671,374,853
பொறுப்புக்கள்		
வங்கிகளுக்குச் சேர் வேண்டியவை	1,094,217,280	427,680,261
வாங்கிகொள்ளைகளுக்குச் சேர் வேண்டியவை	2,746,322,013	2,399,149,502
ஏனைய நிதித்தகு பொறுப்புக்கள்	6,575,856	5,092,825
ஏனைய நிதித்தகு பொறுப்புக்கள்	180,847,764	223,210,024
ஒய்க்கால நன்மைப் பொறுப்புக்கள்	4,318,233	3,167,412
பிற்போட்டி வரிப் பொறுப்புக்கள்	6,472,052	-
செலுத்த வேண்டிய வருமான வரி	46,346,705	-
மொத்தப் பொறுப்புக்கள்	4,085,099,913	3,058,300,025
மகத்தாரர்களின் நிதியம்		
அறிவிக்கப்பட்ட மூலதனம்	1,372,500,000	508,500,000
பிழைக்கப்பட்ட சம்பாத்தியங்கள்	230,655,884	95,883,622
ஏனைய ஒதுக்கங்கள்	17,623,479	8,891,206
மொத்தப் மகத்தாரர்களின் நிதியம்	1,620,779,363	613,074,828
மொத்தப் பொறுப்புக்களும் மகத்தாரர்களின் நிதியம்	5,705,879,277	3,671,374,853
பொறுப்புக்களும் ஏனைய நிலையல்லா பொறுப்புக்களும்	208,924,756	13,403,458
ஒரு பங்கிற்கான தேறிய சொத்துக்கள் (ரூப)	20.46	17.03

## தெரிவு செய்யப்பட்ட செயல்திறன் குறிக்காட்டிகள் (நியதிச்சட்ட அறிக்கையிலுக்கு அமைவாக)

	31.03.2019 இல் (கணக்காய்வு செய்யப்பட்டவை)	31.03.2018 இல் (கணக்காய்வு செய்யப்பட்டவை)
மொத்தப் பொறுப்புக்களும் மூலதனப் போதுமை		
அடிப்படை மூலதனம் (அடுக்கு 1 மூலதனம்), ரூ.000	1,588,613	584,149
மொத்த மூலதனம் அடிப்படையில், ரூ.000	1,654,435	584,149
இடந்தேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் % ஆக மைய மூலதனப்போதுமை விகிதம் (குறைந்தபட்சத் தேவையாக, 6%)	27.28%	21.00%
இடந்தேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் % ஆக மொத்த மூலதனப்போதுமை விகிதம் (குறைந்தபட்சத் தேவையாக, 10%)	28.41%	21.00%
மூலதன நிதியிலிருந்து வாய்ப்பு பொறுப்பு விகிதம் (குறைந்தபட்சத் தேவையாக, 10%)	57.96%	25.55%
சொத்துக்களின் தரம் (கடன் சொத்துப்பயலின் தரம்)		
சீராகக்கட்டி மொத்த செயற்பாடுகளை தங்குமிட வசதிகள், ரூ.000	251,929	205,626
சீராகக்கட்டி மொத்த செயற்பாடு தங்குமிட வசதிகள் விகிதம்%	5.52	7.32
சீராகக்கட்டி தேறிய செயற்பாடு தங்குமிட வசதிகள் விகிதம்%	0.00	2.77
இலாபத்தன்மை (%)		
வட்டி எல்லை	12.44%	10.49%
சொத்துக்களிலிருந்து வரும் வருவாய் (வரிக்கு முந்திய)	5.80%	1.01%
பங்கு மூலதனத்திலிருந்து வரும் வருவாய் (வரிக்கு பின்)	16.20%	2.82%
மொத்த மூலதனப்படுத்தல் திரவத்தன்மை (ரூப 000)		
கிடைக்கக்கூடிய திரவச் சொத்துக்களின் தொகை	279,658	265,772
தேவையடங்கும் அரக பத்திரங்களின் ஆகக் குறைந்த பெறுமதி	641,729	624,914
கிடைக்கக்கூடிய அரக பத்திரங்களின் தொகை	192,069	84,283
விஞ்சுபாத தகவல்கள்		
ஊழியர்களின் எண்ணிக்கை	128	121
கிளைகளின் எண்ணிக்கை	7	7
சேவை மையங்களின் எண்ணிக்கை	7	7
அடகு மையங்களின் எண்ணிக்கை	7	7

மார்ச் 31, 2019 முதல் ஆறுமாதக் காலம் வரையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட, உரிமப் பெற்ற நிதி நிலைமை அறிக்கைகளின் படி மூலதனப் போதுமை 61.1 மடங்களை மூலதனப்போதுமை 58.8 மடங்களை விட அதிகமாக உள்ளது.

**உறுதிப்படுத்தல்:** கீழே கையொப்பப்பட்டிருக்கும் பிரைம் பிளான்ஸ் பல்கலை நிர்வாக அதிகாரி மற்றும் உதவி பொது முகாமையாளர் ஆகிய நபர்கள் கூட்டிக் கீழ்க்கண்டவற்றை உறுதிப்படுத்துகிறார்கள்:

(அ) இலங்கை தயாரிக்கப்பட்டுள்ள கற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியினால் விபரிக்கப்பட்ட படிமம் மற்றும் வருவிலக்கணங்களுக்கு இசைவாக தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) கணக்காய்வு செய்யப்பட்டதொரு சிறப்பிடமொன்று உள்-கணக்காய்வு அனைத்து தகவல்களும் சரியானவையாக வாய்ப்பு மிகுந்த நிதிக்கணப்பிள்ளி சிபிபு சோடாகக் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கற்றுக்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ளனவையாகும்.

(கையொப்பமிடீது) ரீக் கடுவரரசீ தலைமை நிர்வாக அதிகாரி 25/06/2019

(கையொப்பமிடீது) டி. எம். எம். சிவசுப்பிரமணியன் உதவி பொது முகாமையாளர் 25/06/2019

## EXTRACTED FROM THE STATUTORY FINANCIAL STATEMENT INDEPENDENT AUDITORS' REPORT TO THE SHAREHOLDERS OF PRIME FINANCE PLC

INDEPENDENT AUDITORS REPORT TO THE SHAREHOLDERS OF PRIME FINANCE PLC

Report on the audit of the Financial Statements

Opinion

We have audited the financial statements of Prime Finance PLC (the "Company"), which comprise the statement of financial position as at 31 March 2019, and the statement of comprehensive income, statement of changes in equity and statement of cash flows for the year then ended, and notes to the financial statements comprising a summary of significant accounting policies.

In our opinion, the accompanying financial statements of the Company give a true and fair view of the financial position of the Company as at 31 March 2019, and of its financial performance and cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

Basic for opinion

We conducted our audit in accordance with Sri Lanka Auditing Standards ("SLAS"). Our responsibilities under these standards and before the auditor in relation to the audit of the financial statements are set out in the auditor's report. These standards also require us to provide a written report in accordance with the Code of Ethics for Professional Accountants. We believe that the audit evidence we have obtained is sufficient and appropriate to provide a basis for our opinion.

Key Audit Matters

Key Audit matters are those matters that, in our professional judgment, were of most significance in our audit of the financial statements of the current period. These matters were addressed in the context of our audit of the financial statements as a whole, and in forming our opinion thereon, and we do not provide a separate opinion on these matters. For each key audit matter, our description of how our audit addressed the matter is provided in this context.

We have fulfilled the responsibilities assigned to us in the Auditor's Report for the audit of the financial statements and we are not responsible for the performance of any procedures designed to respond to our assessment of the risks of material misstatement of the financial statements. The results of our audit procedures, including the procedures performed to address the key audit matter, provide the basis for our audit opinion on the accompanying financial statements.

(Cont'd.)

**Key Audit Matter**

**Allowance for impairment of loans and receivables including Company's provision to S&P%**

Our audit considered allowance for impairment of loans and receivables (including provisions to S&P%) and stock on hand as a key audit matter due to the materiality of the reported amounts, the subjectivity associated with management's estimation on historical statements and accretions, the use of a model that involves complex mathematical calculations and transition to Sri Lanka Auditing Standards (SLAS). In addition to the above, approved procedures were performed as follows:

- For loans individually assessed for impairment:
  - we tested the design effectiveness of internal control over the estimation of allowance for impairment of loans and receivables, which included assessing the ease of oversight, credit and recovery of impairment policies by the Board Audit Committee and management.
  - We checked the accuracy of the underlying calculations and appropriateness of data used in such calculations on a sample basis;
  - In relation to the above, approved procedures were performed as follows:
    - For loans individually assessed for impairment:
      - where impairment indicators existed, we evaluated the reasonableness of management's estimation of allowance for impairment of loans and receivables, before their contribution 75% to the Company's total assets.
      - We checked the accuracy of the underlying calculations and appropriateness of data used in such calculations on a sample basis;
      - For those collectively assessed for impairment:
        - we tested the accuracy and completeness of the underlying information used in the impairment of loans and receivables and information in the IT system and re-performing the calculations;
        - we also considered reasonableness of management and other factors used by management in their judgment of impairment of loans and receivables and relevant publicly available data;
        - We assessed the adequacy of the related financial statement disclosures as set out in notes 12.1, 21.1, 22.1 and 49.2.1;
        - We also considered reasonableness of the disclosures on the impact of the initial adoption of SLAS to set-off note 7. The disclosed liability of the said loan related to the transition.

Other information included in the Company's 2019 Annual Report

Other information consists of the information included in the Company's 2019 Annual Report, other than the financial statements and our auditor's report thereon. Management is responsible for the other information. The Company's 2019 Annual Report is expected to be made available to all the shareholders of the Company.

Our opinion on the financial statements does not cover the other information and we will not express any form of assurance conclusion thereon.

In connection with our audit of the financial statements, our responsibility is to read the other information identified in the above and to consider whether the other information is materially inconsistent with the financial statements or our knowledge obtained in the audit, or otherwise appears to be materially misstated.

**Responsibilities of management and those charged with governance for the financial statements**

Management is responsible for the preparation of financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the financial statements, management is responsible for assessing the Company's risk of material misstatement, including those arising from non-compliance with the applicable financial reporting framework, and for such internal control as management determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

**Auditor's responsibilities for the audit of the financial statements**

Our objective is to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an auditor's report that includes our opinion. Reasonable assurance is a high level of assurance, but it is not a guarantee that an audit conducted in accordance with SLAS will always detect a material misstatement where it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of the financial statements.

As part of an audit in accordance with SLAS, we exercise professional judgment and maintain professional scepticism throughout the audit. We also:

- identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for our opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is higher than for misstatements that are unintentional;
- obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's internal control.

(Cont'd.)

**Report to other legal and regulatory requirements**

As required by section 183(2) of the Companies Act No. 07 of 2007, we have obtained all the information and explanations that were required for the audit and, as far as appears from our examination, proper accounting records have been kept by the Company.

CA Sri Lanka membership number of the engagement partner responsible for signing this independent auditor's report is 1420.

25 June 2019  
Colombo